



விவிய விடூர் விதிய விடை



விவிய விடை

காலாஞ்சிதம்

VIVIDHA VIDYA

சீத்ரபாடு, ஆடி - புரட்டாதி July - September 2002

கெளரவ ஆசிரியர்:

சுபாதி சேவா துரங்கர்
வித்வ சிரோணி, வித்யா கலாயணி,
சிவகலா முனைம், சம்லகிருத பண்டிதர்,
பாம்மழீ ச. பந்த்சாஸூர சர்மா

இன்று புதிதாய்ப் பிறந்தோம்.

பழையையில் காலாஞ்சிதின்று புதுமைகளை வரவேற்போம்.

வேற்றுமைகளிலிருந்து ஒற்றுமையை நாடுவோம்.

முரண்மாடுகளை முன்வைத்து ஒருமையாகு காண்போம்.

நிர்வாக ஆசிரியர்
பாம்மழீ ப. சௌநந்த சர்மா B.A.(Hons.)
(கோப்பாய் சவம்)

20/-

ஆன்மீகம் அறிவியல் கலை திலக்கியம் மொழியியல்

ஆசியுரை

நமது தமிழ்மொழி, சமூக நலம் இந்துசமயம் ஆகி பல காலங்களிலிருந்திய நோக்காகக்கூடாண்டு “விவித வித்யா” என்ற காலாண்டுச் சஞ்சிகை வெளிவந்திருது என்ற செய்தி மிகவும் பெருமைப்படத்தக்கது.

இச்சஞ்சிகையின் கொரவ ஆசிரியராக ‘மஹாமஹோபாத்தியாயர்’ எனப் போற்றத்தக்க தகுதியும் பெருமையும் உடைய பண்டிதர் பிரம்மரீச. பஞ்சாட்சர சர்மா அவர்கள் இருப்பது சஞ்சிகைக்கு மேலும் மெருகூட்டுகிறது.

இச் சஞ்சிகை உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களிடையே காலம் காலமாக நிலைபெற்று வளம்பெற்றோங்க ஆசி கூறி அமைகின்றேன்.

மங்களானி பவந்து.

பிரம்மதீ ஜ.மகேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி புவனேஸ்வரி அம்மன் கோவில்.

சுதுமலை.

ஆசியுரை

வித்வசியுரை பல்லித்துப் பிரம்மதீ ஜ. பஞ்சாட்சர வித்யா ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்படுகின்ற “விவித வித்யா” என்ற விருதாவும் வடமொழிக் கல்வி, தமிழ்மொழி விருத்தி, சிவாகம மரபு, அந்தனர் மேன்மை என்ற கிளைகளோடு செழித்து வளர்ந்து பூக்கள், பிஞ்சகள், பழங்களாகி எல்லோரும் வாழ அமிர்தமாக உதவ வேண்டுமென எல்லாம்வல்ல ஸ்வர்ண சபேசனை வேண்டி எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்களும்,

வேதசிவாகம பிரதிஷ்டா

சக்கரவர்த்தி

சி. குஞ்சிதொதக் குருக்கள்

சிவப்பிராமண சங்கம்

கொழும்பு.

விவித வித்யா

முதலிதழ் விரிந்து மணம் பரப்புவதற்காக வாழ்த்துவரைத்து ஆதரவு நல்குவோர்.

மஹா யீவித்யா சர்வதேச இந்துமத பீடம்

86/26A, St. Benedict Mawatte,

COLOMBO-13

T.P. 454561

இந்துசமயம், வேதசிவாகமக் குருகுலக் கல்வி மரபு, அந்தனர் மேன்மை, நல்லறிவும் நற்பண்டும் உள்ள நன்மாணாக்கரை உருவாக்குதல் முதலை வீழுமியங்களுக்காக உழைக்கும் அமைப்பு.

மலர்
1

எழுந்திரு! விழித்திரு!
கோரியகரும் நிறைவேறும்வரை
உழைத்திரு!

இதழ்
1



முகவரி
ப.சிவானந்தசர்மா
“விவிதவித்யா”
கந்தசாமிகோயில் வீதி,
இணுவில், சுன்னாகம், இலங்கை.

உங்களுடன்.....

காலாண்டிதழாக வெளிவரும் இச் சிற்றேடு சமயம், சமூகம், தமிழ் இலக்கண இலக்கியங்கள், வரலாறு, வடமொழிமுதலிய துறைகள் சார்ந்த கட்டுரைகள், செய்திகள், தகவல்கள் முதலியவற்றைத் தேடித் தொகுத்து வாசகர் களுக்குத் தருவதோடு பலருக்கும் பயன் தரும் புதிய ஆக்கங்களையும் தரும்.

கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழ், சம்ஸகிருதம், இந்து நாகரிகம் முதலிய பாடங்களைக் கற் போருக்கும் சிவாச சாரிய இளைஞர்களுக்கும் பயன் தரும் விஷயங்களும் போட்டிகளும் சிறப்பிடம்பெறும்.

.....நாங்கள்.

ஓ ஭ர்த்தைஸி: ஶୃஷ்டாம ஦ேவா: ஭ர்த்தைஸி அக்ஷமிர்யஜத்ரா:

ஸ்஥ைர்ரை: துட்டுவா ஸஸ்தநூஸி: வ்யஶை ஦ேவஹித் யதாயு:

Om. O Gods, may we hear with our ears ஓதேவர்களே, உங்கள் அருளால் எம் காதுகள் what is auspicious. O Ye adorable ones, புனிதமான வார்த்தகளைக் கேட்பதாக. எங்கள் may we see with our eyes what is auspicious. May we sing praises to ye and enjoy with strong limbs and body the life பிராந்தநைகளுக்கு ஏதுவாக நினைவில் கூட்டிகளை அங்கள் கண்கள் காண்பதாக. எம் ஜனுடலை allotted to us by the Gods.

பவித்ர ஸ்வாமிதம்

வி஦்ய வி஦ ஭ूஷணம்

விவி஧ வி஦ா தாடனம்

சத்ய ஶிவ சுந்஦ரம்

ஸ்வாமிகா ஶுभ ஸ்வத்தம்

நித்ய வி஦ா ஶேபனம்

வி஦ா மஹிமா காரணம்

பத்ய வசன காவ்ய

பவித்ர ஸ்வாமிகா ஶோமிதம்

கவிதாசாய்

கலார்தா கலாமூஷணம் மஹாவி஦்வான்

ஷாந்திரீ மா. த. ஜ. வீரமணி ஶர்மீ

எம்.எ ஜ.பி

உங்களுடன்

உங்கள் பெயர் வெளிவரவேண்டும் என் பதற் காக முகஸ் துதி கள் எழுதாமல் ‘விவித வித்யா’ பற்றிய உங்கள் உள்ளக் (உண்மைக்) கருத்துக் களைச் சுருக் கமாக எழுதுங்கள்.

.....நீங்கள்.

அருளிய நீண்ட ஆயுளை நாம் எட்டுவோமாக.

ஆசியுரை

பண்டிதர் ச. பஞ்சாட்சரசர்மா அவர்கள் குடத்து விளக்காக இருப்பவர். அண்மையில் சதாபிஷேகம் கண்ட அச்சான்றோர் சம்ஸ்கிருதக் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுகள் படிப்பவர். தமிழிலும் நல்ல பாண்டித்தியம் உடையவர்.

அப் பெரியாரை ஆசிரியராகக் கொண்டு “விவித வித்யா” என்னும் சிற் நேடு வெளிவருவதையறிந்து மகிழ்ச்சியோடு ஆசி கூறுகிறோம்.

வேத உபநிடதங்களையும் காவிய நாடகங்களையும் மொழியியல் விளக்கங்களையும் தருவதோடு நமது இரு கண்களாகிய தமிழ். சம்ல்கிருதம் ஆகிய இரு மொழிவளத்தையும் நம் இளைய தலைமுறையினர் க்கு வழங்குவதாக “விவித வித்யா” பொலிவற்றட்டும்.

“சிவாகம ஞான பாஸ்கரன்”
பிரம்மமீற் தா. மஹாதேவக் குருக்கள்.
தரமசாஸ்தா குருகுலம்.
காயத்ரி பீடம்.
இனைவில்.



ஆலயங்கள், சமய ஸ்தாபனங்கள், கல்வி நிறுவனங்கள், சமயப் பெரியோர் கள். அந் தன் சிவாச்சாரியர்கள் பற்றிய செய்திக் குறிப்புக்களைச் சுருக்கமாக எழுதி அனுப்பினால் பிரசரிக்கப்படும்.

ஆசியுரை

“விவித வித்யா” மனநிறைவைத் தரும் ஒரு பெயர். ஏனேனில் “வித்யா விநாய் சம்பன் னம்” என்பதற்கிணங்கவும் “வித்யா ததாத் விநாயம்” என்பதற்கிணங்கவும் அறிவே அடக்கத்தைத் தந்து ஆன்றோனாக்கும் அரும்பொருள்.

அத் தகைய அறிவைப் பேரறிவாகப் பல்துறைக் கல்வியை வழங்குவதாக ஒரு சஞ்சிகை மலர்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

“விவித வித்யா” என்னும் மலர்ந்து எங்கும் மணம்வீசி இனிய புகழ்பாப்பி எல்லார் இதயங்களிலும் நிறைவைத் தரட்டும்.

பிரம்மமீற்

விஸ்வ.நாராயணசர்மா
போதகர்,
ஸ்ரீமஹாவித்யா சர்வதேச
இந்துமதபீடம்.

கல்வி நிறுவனங்களும் சமய
ஸ்தாபனங்களும்
தேவஸ்தானங்களும்
சிவாச்சாரியர்களும்
இச்சஞ்சிகைக்குப் பேராதாவு
தந்துதவுமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.



ஸ்தோத்ரர் அறிமுகம்.

வேதபாது ஸ்தூத

ஸ்ரீ மஹாகணபதி நவார்ண வேதபாதஸ்தவம், பத்து அநுஷ்டுப் சுலோகங்களைக் கொண்டது. அதிலிருந்து மூன்று சுலோகங்களை இங்கு தருகிறோம். விநாயகருக்குரிய ஸ்ரீ மணாயிவதயை நடை என்ற மந்திரத்தின் ஒவ்வொரெழுத்தும் சுலோகங்களின் முதலெழுத்தாகவும் வேத மந்திரங்கள் ஈற்றியாகவும் அமைந்திருப்பது இதன் பெருஞ்சிறுப்பாகும். ஸ்தவம், ஸ்தூதி, ஸ்தோத்திரம் என்பன ஒரு பொருட் சொற்கள்.

ஸ்ரீகண தநய ஸ்ரீய ஸ்ரீகார ஸ்ரீஷ்டாசித்தி

ஸ்ரீவிநாயக வஸவூதா ஸ்ரீய வாசஸய எ காலை//

ஸ்ரீகண்ட தநய ஸ்ரீச ஸ்ரீகார்ச்சீத

ஸ்ரீவிநாயக ஸ்ரீவேச ஸ்ரீய வாசஸ மே குலே

சிவபிரானின் மகனே, செல்வங்களுக்கு அதிபதியே, மங்கலத்தைச் செய்யவனே, வில்ல பத்திரத்தினால் அர்ச்சிக்கப்படுவவனே, விநாயகப் பெருமானே, என்றும் என் இல்லத்தில் வசிப்பாயாக.

மஜாநந மணாயிர கிஜ ராஜ வி ஹா-வி து

ஹஜ கூ- வஸஹி-ஓநந பெ-வா-ஹா- பெ-வா-ஹ-வ-தை//

கஹாநந கஹாத்த த்தஹா-ஜ வி-பு-த

பஜேஷ்வா-ம் சக்தா-னந-க பஶு-மணா-ம் ப்ர-ம-மண-ஸ-ப-த-க

யா-ன-ம-க-த-த-வ-ன-ே, க-ன-ங-க-ள-க-க-த த-ல-ல-வ-ன-ே, அ-ந-த-ன- சிரேஷ்ட-க-ள-ா-ல அ-ல-ங-க-ர-ி-க-ப-ட-ு-வ-ன-ே, ச-க-ச-த-ா-ன-ந-த-ப ப-ர-ம-ப-ோ-ர-ு-ன-ே, ப-ர-ம-ம-ண-ஸ-ப-த-ிய-க இ-ர-ு-ப-வ-க-ீ உ-ன-ன-ஸ-ப ப-ர-ா-ஞ-க-ிர-ீ-ன-.

வ-ஞ- ப-ப-வ-ற- வ-ஸ-ர-ா-ஞ-க-ா-ய வ-ஞ- வ-ா-த-க ஹ-ா-ர-ி-ண-ே

வ-ஞ- த-வ-ா-த-ந- த-ா-ஹ-ஸ- ஹ-ய-ா-ந-ா- வ-த-ய- ந-ட-ீ-ர-

ப-ஞ-ச ப-ர-ங-ம ஸ-வ-க-ா-ய ப-ஞ-ச ப-ா-த-க ஹ-ா-ர-ீ-ன-ே

ப-ஞ-ச த-த-வ-த-ம-ன-ே க-ப-ய-ம ப-க-ந-ா-ம ப-த-ய- ந-ய-ஶ-

ச-ச-ா-ன-ம ம-த-ல-ி�-ய ப-ஞ-ச-ப ப-ர-ம-ம வ-ட-வ-ா-ன-வ-ன-ே, ப-ஞ-ச-ம-ா ப-ா-த-க-ங-க-ள-ை-ய-ம ப-ர-ா-க-ு-ப-வ-ன-ே, ப-ர-ா-த-வ- ப-ஞ-ச த-த-வ-ா-க-ள-ா-க இ-ர-ு-ப-வ-ன-ே, ப-க-ப-த-ி-ய- உ-ன-க-க வ-ண-க-க-ம-.

குலஸாநநது ஸ்தூத

தா-ரா-நா-ய-க ச-ய-வ-ர-ா-ய ஜ-ம-ா-ய-ா-ர-ா-ய ய-ா-ர-ா-ய-ா-ந-ல-

வ-ா-ய-ா-ந-ா-ய-க க-ங-ா-ய ந-ர-ி-ஜ-ா வ-ஸ-க-ல-ை-க ய-ா-ஜ-ா-ர-ி-ண-ே।

ந-ா-ஸ- ச-ய-வ-ர-ி-ண-ே ஒ-ர-ா- த-ி�-ல-க-ிந- ந-ா-ர-ா-ய-ண-ந-ா-வ-ி-ண-ே

ந-ா-வ-ம-ே- க-ஹ-ண-ி-ந- ந-ம-ந- ம-ர-வ-ி-ண-ே ந-ா-ய-ா-ய வ-ெ-ய- ந-த-ி-ல-

இந்த அழகிய ஸ்தோத்திரம். கடந்தவருடம் ஹரித்வாரத்தில் நடந்த அதிருந்த மஹாயாகம் பற்றிய முன்னிவிப்புப் பத்திரத்தின் இறுதியில் தமிழ் எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த ஸ்தோத்திரம் எந்த நாலில் உள்ளது? யார் இயற்றியது? இவ்விபரங்கள் தெரிந்தோர் ஆதாரத்துடன் எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

செல்வத்துட் செல்வம்

சைவசமய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து அவனருளாலே அவன் தாள் வணங்கிய பெருமையுடைய நாயன்மார்களால் சிவனாரின் தொன்மை, பெருமை முதலியன கூறும் தெய்வத்தன்மை பொருந்தியவை திருமுறைச் செல்வங்களாகும்.

வேத சிவாகமங்களை எப்படிப் போற்றிப் பாதுகாக்கின்றோமோ அப்படியே திருமுறைச் செல்வங்களையும் கண்ணின் மணிபோலப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். ஞானப்பாலுட்டியும், குலைநோய் கொடுத்தும், திருமணப் பந்தலில் தடுத்தாண்டும் திருப்பெருந்துறையில் பொருஞ்சுடன் ஆட்கொண்டும் இறைவன் நல்ல குருவாக அடியார்களை ஆட்கொண்டு அவர்கள் வாயினாலே செந்தமிழ்ப் பாக்களைப் பாடுவிதார்.

- பிரம்மஸீ ச. வரதராஜேஸ்வர சுர்மா
மயிலணி, சன்னாகம்.

இப்படியே பெரியோர்களால் இறைவன் வாக்குப்படி பாடப்பட்ட திருமுறைகள் ஏட்டுப்பிரதிகளில் ஒருகாலத்தில் சிதம்பரத்தில் ஒரு திருவுறையில் திருக்காப்புச் செய்தபடி இருந்தன. சோழமன்னராகிய அபயதுலசேகர மகாராஜா ஆலயங்களில் ஒதப்பட்ட சில திருமுறைகளைக் கேட்டு மனமகிழ்ந்து மக்கள் யாவரும் திருமுறைகளை அறியவேண்டுமென விரும்பினார்.

திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பியை அவர்வேண்ட அவர்களும் தில்லைவாழ் அந்தணர்களை அணுகினர். அந்தணர்களோ திருமுறை பாடிய நால்வர் வந்தால்தான் திருக்கதவும் திறக்கும் என்றனர். மஹாராஜாவும் யுக்தியுடன் நால்வர் திருவநுவங்களைச் செய்வித்து ஊர்வலமாக எடுத்துவந்து “நால்வர் வந்துவிட்டன் திருக்கதவும் திறந்தருள வேண்டும்” என விண்ணப்பிக்க அவர்களும் யகிழ்வுடன் கதவு திறந்தனர்.

அங்கே பல ஏட்டுப்பிரதிகளும் கறையான் மூடி அழிந்துகீட்க்கக் கண்டு மனம்வருந்தி நிற்கும்போது “இக்காலத்துக்கு வேண்டியவை யாவும் அழியாது இருக்கின்றன. தேவையற்றவையே அழிந்தன” என்று அசரீரி வாக்கினால் இறைவன் உணர்த்தியதும் கவலை ஒழிந்தனர்.

அதன்பின் திருமுறைகளை ஆராய்ந்து முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தர் தேவாரமாகவும் அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களாகவும் ஏழாந் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமாகவும் எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் என்பன ஆகவும் வகுத்தனர்.

பின்னர் ஒன்பதாம் திருமுறையிலே திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மரின் திருவிசைப்பா மற்றும் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு என்பனவும் பத்தாம் திருமுறையாக திருமூலரின் திருமந்திரமும் பதினேராம் திருமுறையிலே திருவாலவாயுடையார் முதலியோர் பாடிய நாற்பது பிரபந்தங்களும் பன்னிரண்டாம் திருமுறையிலே சேக்கிழார் அருளிய பெரிய புராணமும் ரேக்கப்பட்டன.

சோழமஹாராஜா திருமுறைகளைப் புனிதமாகப் பேணி பண்முறைகள் வகுக்கச்செய்து ஆலயங்களிலே சிறப்பான இடம் கொடுத்து ஒதிவரச் செய்தார். பன்னிரு திருமுறைகளும் பண்ணோடு ஒதப்பட்டன. பிற்காலத்தில் பஞ்ச புராணம் என தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் என்பன ஒதப்பட்டு வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் தேவாரம், புராணம் மட்டும் ஒதப்பட்டுவரும் வழக்கமும் உண்டு.

ஆலயங்களில் பல்வேறு கிரியைகளின்போது தேவாரப் பதிகங்களை ஒதுகின்ற வழக்கமும் உண்டு. செல்வத்துட்செல்வமாகிய திருமுறைகளிலே விளைகளைக் கெடுத்து வீடிடனபம் நல்கும் இயல்பும் உண்மைத் தன்மையும் இறைவனின் தத் துவம், திருவிளையாடல் கள், விழுதிமகிமை, திருவைந் தெழுத்து மகிமை முதலியவற்றை விளக்கும் சிறப்பும் காணப்படுகின்றன. இவற்றைப் பாடிய ஞானவான்கள் அன்பும் அருளும் அருள்வழி செலுத்தும் இயல்பும் உடையவர்கள்.

இத்திருமுறைகளை நான்கு வருணத்தவரும் ஒதலாம். சமய தீட்சை பெற்றவராகவும் சிவபக்தி உடையவராகவும் சிவசின்னாங்கள் அணிந்தவராகவும் ஆசாரசீலராகவும் பெரியோர், சிவனடியார், குரு, சிவசின்னாங்கள் இவற்றைப் போற்றுபவராகவும் பண்முறைகள் தெரிந்தவராகவும் இருத்தல் அவசியம்.

திருமுறைச் செல்வர்



ஜோதி வின்கானம் பற்றி அருந்துகிடைவோ!

ஸ்ரீ வேத புருஷனின் ஆறு அங்கங்களுள் நேத்திரம் (கண்)எனப்படுவது சோதிட சாஸ்திரம். சர்வாங்கங்களிலும் நயனம்(கண்) பிரதானமாக அமைவது போல மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் அவசியமாக இருப்பது சோதிடம். Geology, Psychology, Zoology போன்று Astrology(சோதிடம்)யும் ஒரு வின்கானக் கலையாகும். இத்தகைய அரும்பெரும் அறிவை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது யாவரும் அறிந்திருக்கவேண்டியது இக்காலத் தேவையாகும்.

வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வதற்கு உரிய கால நியதிகளைக் கூறுவதும் பிறப்பின் பயனாக இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன பலன்களைச் செய்யவல்லன என்பதைத் தெரிவிப்பதும் பிறப்பின் முன்நிலை, பின்நிலை என்பவற்றை விளக்குவதும் சோதிடக் கலையாகும். பிறப்பின் காலநிலையால் தீய பலன் உண்டெனத் தெரிந்து பரிதவிக்கும் உயிருக்கு சாந்தி இன்னதெனத் தெரிவித்துத் தீய பலனைக் குறைத்துப் பரிதாபத்தைப் போக்கவும் இக்கலை உதவுகிறது.

இவ்வகையான சோதிடம் கணித ஸ்கந்தம், ஜாதக ஸ்கந்தம், முகூர்த்த ஸ்கந்தம், சம்மித ஸ்கந்தம் எனப்பல பகுப்புக்களைக் கொண்டிருக்கும். ஆதியிலே வேதநாயகராம் சிவபெருமானாலே உபதேசிக்கப்பட்ட இக்கலை பற்றிய அநேக நூல்கள் சம்ஸ்கிருதபாணை யில்தான் உள்ளன. பின்னர் தமிழிலும் பல நூல்கள் எழுந்தன. காரணாகமம், காமிகாகமம், காலாவிதானம், ஸ்ரவார்த்த சிந்தாமணி, காலாமிர்தம், பலதீபிகை, ஜோதிடாஸ்கரன் போன்றவை சோதிடம் பற்றி அறிய உதவும் பழமையான சில நூல்களாகும்.

ஜோதிஷ நீபுணர்
ஸ்ரீமத்தீர்த்தி
வி. பாரமேஸ்வராஜபாரமி
இணைப்பாறிய
ஓ. ஏ. ஜே.

விவித வித்யா வெளிவரப்போவதுபற்றிக் கடந்த ஆண்டேயே பரமேஸ்வர ஜயா அவர்களிடம் தெரிவித்து ஆக்கம் தரவேண்டுமெனக் கூட்டபோது தமது நோயின்மையையும் பொருட்படுத்தாது இச்சிறு கூட்டுரையை வரைந்து தந்நதுடன் தொடர்ந்து ஜோதிடக்கலைப்பறி எழுதவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், தூதிர்ஷ்டவசமாக இன்று அவர் நம்மிடையே இல்லை. அவர் இறுதியாக எழுதிய இக்கட்டுரையை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

முந்நாறு தமிழ் விருத்தங்களில்

குமாரசம்பவம், ரகுவம்சம், கிராதார்ஜூனீயம், சிகபாலவதம், நைஷதம் என்பன வடமொழியிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களாகும். இவற்றுள் குமாரசம்பவம் பண்டிதர் சுப்பிரமணியம் அவர்களால் நேரான மொழிபெயர்ப்படக் காப்பியமாகச் சில ஆண்டுகளுக்குமுன் இயற்றி வெளியிடப்பட்டது. ரகுவம்சம் யாழ்ப்பாணத்து அரசு குடும்பத்தவரான அரசேசேசரி என்னுங் கவிஞரால் சுதந்திர மொழிபெயர்ப்பாகப் பாடப்பட்டிருக்கிறது. சிகபாலவதம் சன்னாகம் அ.குமாரசாமிப் புலவரால் சுருக்கமான வசன நூலாக வெளியிடப்பட்டது. கிராதார்ஜூனீயம் யாழ். மத்திய கல்லூரியில் தமிழாசிரியராயிருந்த வை.இராமச்வாமி சர்மாவினால் சுருக்கமான உரைநடைக் காப்பியமாக அறுபதாண்டுகளின் முன் வெளியிடப்பட்டது. நைஷதம் விதவத் ஒளஷதம் (நைடதம் புலவர்க்கு ஒளிடதம்) என்று பாராட்டப்படும் நைஷதகாவியம் அதிவீர் ராமன் என்னும் பாண்டிய குலக் கவிஞரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழில் பெருங்காப்பியமாகப் பாடப்பட்டிருப்பதை பெற்று விளங்கியது.

இவ்வாறு காப்பியம் பாடி அநுபவம் பெற்ற அதிவீர் ராம பாண்டியன் இராமகாதையையும் சுருக்கமாகப் பாடியிருக்கிறாரென்ற தகவல் பலருக்குத் தெரியாது. கவிஞர் அதனைத் தனிநூலாகப் பாடாததும் அதற்கு இராமாயணமென்று பெயர் குட்டாததும்தான் பலர் அறியாததற்குக் காரணங்கள். பதினெண் புராணங்களுள் ஒன்றாகிய சூர்மபூராணத்தை 3700 விருத்தங்களில் தமிழில் இயற்றிய கவிஞர் அந்தப் புராணத்தை ஓர் அங்கமாக இராமகாதையை 330 விருத்தங்களில் அடக்கியிருக்கிறார்.

திருவவதாரப் படலம், வனம்புகு படலம், இராவணன்வதைப் படலம், முடிகுட்டிடுப் படலம் எனும் நான்கு படலத்தீற்குள் ஆறுகாண்டத்தையும் அடக்கி கம்பர் பாடாத விஷயங்களான இராமன் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது, அகத்தியர் இராவணன் மரபுரைத்தது, இராமன் வைகுந்தம் எய்தியதுஆகிய செய்திகளையும் தந்திருக்கிறார். ஜந்து காண்டக் கதையைச் சுருக்கியவர் யுத்த காண்டத்தைச் சற்றே விரிவாகவும் பல்வேறு அணிகளை அமைத்தும் மிகுக்கான நடையில் பாடியிருக்கிறார். இராமாயண நூல்களில் காணப்படாத நிகழ்ச்சிகளையும் இங்கு காணலாம்.

சூர்மபூராணம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அச்சேறியிருக்கிறது.



பிராமணன்


பிராம்மணன் என்றால் பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மோபதேசம் பெறும் அருகதையுடையவன், பிரம்மத்தோடு சஞ்சரிப்பவன், பிரம்ம வித்தையை அறிந்தவன் எனப் பொருள்படும். உலகம் முழுவதும் தெய்வத்துக்கு ஆதீனமானது. அத் தெய்வமோ மந்திரத்துக்கு ஆதீனமானது. மந்திரமோ பிராம்மணனுக்கு ஆதீனமாக உடையது. அதனால் பிராம்மணன் எனது தெய்வமாகும் என்று கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

பிரம்மம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. பிரம்மமானது சகுணப் பிரம்மம், நிர்க்குணப் பிரம்மம் என இருவகைப்படும். சகுணப்பிரம்மம் எது எனில், “பிரம்மா சிவோமே அஸ்து சதாசிவோம்” என்று வேதம் கூறுகிறது. இந்தச் சகுணப் பிரம்மத்தை உபாசித்து விளக்கமும் ஞானமும் ஏற்பட்டால் நிர்க்குணப் பிரம்மம் விளங்கும். தியானித்து அறிவால் அறியவேண்டியது நிர்க்குணப் பிரம்மம்.

அவர் சாந்தியதீத கலைக்கு அப்பால் 12 அங்குலத்தின்மேல் குணம் குறி இல்லாது தேஜோருபமாய் பரமானந்தஸ்வரூபமாய் மனத்தால் நினைக்கமுடியாத, பாவம் கடந்த நித்ய கல்யாண சிவனாய் அறிந்தவர்க்கு அறிவாய் இருந்து அருள் செய்வார். அவர் அருள் பிறந்தால் நமக்கு இப்பிரபஞ்சத்தின் பற்று நீங்கி மோகஷாதனமுண்டாகும்.

திருஞான சம்பந்தப் பெருமான் “வாழ்க அந்தனர் வானவரானினம்” என்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் “தில்லை வாழ் அந்தனர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றும் கூறினர். அந்தனரும் பசுக்களும் உலகப் பொதுவானவை. அழியாவரும் பெற்ற மந்தேகர் என்ற அசரர் உலகத்தவருக்கு நன்மை செய்யும் குரியனுடன் யுத்தம் செய்கிறார்கள். அந்தனர்கள் காலை மாலை சந்தியாவந்தனால் செய்யம்போது அர்க்கியம் கொடுப்பதனால் அந்த அர்க்கியமானது வச்சிராயதுமாகப் போய் அவ்வகர்றை அழிக்கிறது. அழியாவரும் பெற்றதனால் மீண்டும் உயிர்த்து வருகிறார். இதனால்தான் பிராமணர்கள் தொடர்ந்து தினமும் அர்க்கியம் கொடுக்கிறார்கள்.

பசுக்கள் எல்லா உயிர்களுக்கும் பால்கொடுத்து உயிரை வளர்க்கிறது. அதன் நெய் யாகத்துக்கு உதவுகிறது. இதனால்தான் பசுவும் பிராமணரும் “வாழ்க அந்தனர் வானவரானினம்” எனப் போற்றப்படுகின்றனர். ரிஷிகளின் வம்சங்களில் தோன்றியவர்கள் என்பதால் இப்பிராமணர்கள் சிவனை அரச்சிக்கவும் பிரம்மத்தை அறியவும் உலகை நல்வழிப்படுத்தவும் ஆன்மார்த்த, பரார்த்தக் கிரியைகளைச் செய்யவும் அருகதையுடையவர்கள் என வேதசிவாகமங்கள் கூறுகின்றன.



வரைஷும்?

தனித்தமிழ் என்றும், எல்லாம் தமிழ் என்றும் இயன்றவரை தமிழ் என்றும் பல கொள்கைகள் பரவிவருப் பிக் காலத்தில் சில எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் வடசோல் மோகமும் ஆங்கிலநடைப் பாசமும் பற்றிக்கொண்டிருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கும் தமிழும் பத்திரிகைகளிற் காணப்பாத சில வடமொழிச் சொற்கள் பிழையான வடிவில் அல்லது பிழையான பொருளில் வழக்கிற்கு வந்திருக்கின்றன. இவற்றுட் சில சொற்கள் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் சில சொற்கள் இந்நாட்டுப் படைப்புக்களே. விஷேஷம் என்னும் மார்சீப் படைப்பும் இவற்றுள் ஒன்று.

இந்துக்களின் சமயம், தத்துவம், கலைகள் முதலிய பல துறைகளில் விசேஷம் என்னும் வடமொழிச் சொல் இன்றியமையாததாய் விளங்குகிறது. இச்சொல்லில் ஏ என்னும் எழுத்துமாத்திரமே வேறுபட்ட உச்சரிப்புடையது. எனினும் விசேஷம், கஷாயம், வேஷம், பாசை, கஷ்டம், நஷ்டம் முதலிய பல சொற்கள் மூலமாகத் தமிழர்க்கு இந்த எழுத்து அறிமுகமானதுதான். என்றாலும் வடமொழி எழுத்துக் கலப்பதை விரும்பாதோர் ஏ வக்கு ட என்ற மரபைப் பின்பற்றி விடம், நட்டம், வேடம் என்று வழங்கிவந்தனர்.

திராங்கிருந்திருப்பதை தற்காலிகமாக சொல்லுவதா?

பண்ணதூர் ச. பஞ்சாக்ஷர சர்மா

இவ்வாறு பயன்படுத்துவது சில சொற்களுக்குப் பொருந்துவதில்லை. பாசை பாடையாவதும் கஷ்டம் கட்டமாவதும் பொருந்தவில்லை.

விசேஷம் என்ற சொல்லில் தொல்லையிருக்கவில்லை. விசேஷமென்றும் விசேஷமென்றும் இருவித வழக்கும் பல காலமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்தன. இப்படியிருக்கையில் இந்த விஷேஷம் எங்கிருந்து ஏன் தோன்றியது? இலங்கையின் ஏதாவது ஒரு நகரத்திலுள்ள ஏதோ ஒரு கோயில்தான் இதன் பிறப்பிடம். கோயில்களின் விளம்பரப் பலகைகள்தான் இதை வளர்த்த தொட்டில்கள். இந்த மார்ச் மான் மஹோந்சவப் பத்திரிகைகள், கும்பாபிலேகப் பத்திரிகைகள் மூலமாக வெளியேறி உலாவிவிட்டுச் சிலகாலமாகச் செய்திப் பத்திரிகையென்ற பூஞ்சோலையிலும் புகுந்து துள்ளித் திரிந்து மக்களை மயக்குகிறது.

வாசகர்களே, உங்களிடம் அகராதிகள் உண்டா? இல்லையெனில் நூல்நிலையங்களுக்குச் சென்று அகராதிகளில் விஷேஷம் என்ற சொல் இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள்.

**தமிழ்மொழியில் நாம் செய்கின்ற கித்தகைய உல
சொற்மிழுகளை சர்மா அவர்கள் தொடர்ந்து ஜிராயவுள்ளார்.**

வெவ்டாநந்தய பீஞ் சர்வாநந்தமய பி஠ம்

சர்வாநந்தமய பி஠ம்

SARVANANDAMAYA PEEDAM

அறிவுத்தேன் பருகி, அயலவர்க்கு அன்புத்தேன் வழங்கி,

அகிலத்தீல் அனைவருடனும் பண்போடு பழகுதலையே

மதுமாகக் கொண்டு ஆன்மீக வாழ்வ வாழும் அறிவுத்தேட்டம்

மிக்க மனிதர்களின் தொடர்பாடல் மையமே,

சர்வாநந்தமய பி஠ம்.

அதற்குத் துணை செப்பும் தொடர்பாடல் சாதனமே

வீவீத வித்யா.

போந்துர்கள் உங்கள் அறிவை யாவநுடலும் பகர்ந்துகொள்ள
விவித வித்யாவைப் பயன்படுத்துங்கள்.

அறிவைத் தேடுவோர் உங்கள் ஹயங்களைப் போக்கி
அனுபவங்களைப் பகர்ந்துகொள்ள விவித வித்யாவைப்
பயன்படுத்துங்கள்.

நந்தனைப் பெரியோர்கள், சமய ஸ்தாபகாஸ்தன்,
சமூக நிலையங்கள், நூல்களங்கள், கல்லூரி சாலைகள்

யாவத்துறையும் விவித வித்யா

தனது நெருங்கிய நட்புநிலை வளர்த்துத்

தேடல் உள்ளவர்களை இணைத்துக்கொடுக்கிறீர்களு.



வாருங்கள், வந்து பயனடையுங்கள்
அன்மைக் காலத்தீல் வெளிவந்த சம்ல்கிருத நூல்களை வாங்க
விரும்புவோர் எம்மோரு தொடர்பு கொள்ளலாம்.

சம்ல்கிருத நூல் வெளியீட்டாளர்களே

உங்கள் நூல்கள் சரியானமுறையில் நல்லவீர்கள் பஸ்தம்

சென்றடையவேண்டுமின்று விரும்புகிறீர்களா?

எம்மோரு தொடர்பு கொள்ளுங்கள். வியாபார நோக்கமின்றி
விரியோக வேலைகளைச் செய்து உதவுவோம்.

சொல்லந்துப் போட்டி 1

இவ்வினாக்களுக்கு மாணவர்கள் மாத்திரம் விடையெழுதிப் பங்குற்றலாம். தமக்குத் தெரியாதவற்றைப் பெரியவர்களிடம் கேட்டறிவது தவறாகாது.

1. விநாயகருடைய ஷோடச நாமங்களில் ஒன்றை வொடு வந்தாய நடிஃ என்றும் வொடு வந்தாய நடிஃஎன்றும் இருவிதமாக உச்சரிக்கிறார்கள். இவற்றுள் எது சரி? ஏன் சரியென்று காரணமும் தருக.
2. ஆனைமுகனான விநாயகரைக் கரிமுகன், தும்பிமுகன், அத்திமுகன் என்று கூறுகிறோம். யானைக்கு கரி, தும்பி, அத்தி என்ற பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன?
3. வக்ரதுண்ட என்று தொடங்கும் பிரார்த்தனையில் மூன்றாம் அடியை அவிக்னம் குரு என்று சிலரும் நிர்விக்னம் குரு என்று சிலரும் சொல்கிறார்கள். இவற்றுள் எது சரி? ஏன்?
4. கணானாம் தவா என்ற வேத மந்திரத்தில் ப்ரஹ்மணான் என்று ஒரு சொல்லைச் சிலர் உச்சரிக்கிறார்கள். அப்படி ஒரு சொல் இல்லை. சரியான உருவமென்ன?

(இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்கு அகூரபோதினி புத்தகம் ஓரளவு உதவும்.)

புதிர்ப் போட்டி 1

1. வள்ளூரவின் ஶாதி நடாய்சூதி நீலாம் கதூாம் வநும் மதாசி வினாநிழாராவும் சூயாதாசி ஸாஸா வாாஸு ஞ ஹக்ஷிதா॥
இதன் பொருள்: ஒன்று குறைந்த இருபது பெண்கள் விளையாடக் காட்டுக்குப் போனார்கள். இருபது பேர் வீட்டுக்கு வந்தனர். எஞ்சியவன் புலியினால் உண்ணப்பட்டான்.

19 பேர் போய் 20 பேர் திரும்பிவர ஒருவன் புலியால் உண்ணப்பட்டது எவ்வாறு?

2. கூம வஸங்கொந கூர்மீஸ் கூ ஸ்தூவாஹிநீ மஜா
கை தார வொஷ்ண ராதா: கூம வஸங்கொந ந வாயதை ஸ்தீ॥
பொருள்: கிருஷ்ணன் எவனைக் கொன்றான்? எந்தக் கங்கை குளிர்ந்த பெருக்கை உடையது? யார்மனைவி யாரைக் காப்பதில் ஈடுபாடுடையவர்? எதனைக் குளிர் தாக்குவதில்லை?

(இந்த 4 வினாக்களுக்கும் விடைகள் அங்கங்கேயே உள்ளன. செய்யுளை நன்கு கவனித்துக் கண்டுபிடிக்கவும்.)

(இவ்விரு பொட்டிகளில் விடைகளும் பரிசுபெற்றோர் விபரமும் அடுத்த திதியில்)

கோப்பாய் சீவும்-நூல் வெளியீடுகள்

1.கனவுப்புக்கள்	-கவிதைகள்	1975
2.அன்னை பராசக்தி	-சமயம்	1978
3.நியாயமான போராட்டங்கள்-சிறுகதைகள்		1985 (ரூ.5,000/- பரிசுபெற்றது)
4.கிளங்கையில் தமிழ்ப்பத்திரிகைகளும் சுஞ்சிகைகளும்		
	-ஆய்வும் தொகுப்பும்	1985
5.வெள்ளோட்டம்	-குறுநாவல்	1986 (பாராட்டுப் பரிசுபெற்றது)
6.கைவந்தந்தனை -வாளனாலியில் ஒலித்தவை		1986
7.கைவாலயக்கிரியைகள்	-சமயம்	1986 (கிரு பதிப்புக்கள்-2,500 பிரதிகள்)
8.கைவாலயிகள் கிரியைகள்-இரு கையேடு		1986
9.கைவ விரதங்கள்-இர் அறிமுகம்-சமயம்		1987
10.கைவ விரதங்களும் விறாக்களும்-சமயம்		1988
11.பஞ்சாகநம்-ச.ப.சர்மாவின் வாழ்வும் பணிபும்		1988
12.பூந்தோட்டம் -சிறுவர் பாடல்கள்		1988
13.நொடியும் விடையும்-விடுகதைத் தொகுப்பு		1989-92 (நான்கு தொகுதிகள்)
14.ரோஜாப்பு	-சிறுவர் பாடல்கள்	1992
15.பொறுக்கிய முத்துக்கள்-பொன்மொழித் தொகுப்பு		1992
16.என்னாலும் பேசமுடியும்-சிறுவர்க்கான உரைகள்		1993
17.தகவல் வங்கி -பொதுமனிறவு		1997
18.கேதாரவெள்விரதம், பிரதோஷவிரதம்		1998
19.வீவாஹசோபனம்-வைதீகவிவாகக்-கிரியைவீக்கம்		1998
20.அக்னிகார்யம்-இர் அறிமுகம்	-சமயம்	2000
21.யாகமண்டப பூஜை -இர் அறிமுகம்-சமயம்		2000
22.ககார கணபதி சுறைஸ்ரநாமம்-சம்ல்கிருதம்		2000
23.விநாயகவிட்டி விரதம்		2000
24.ஸ்கந்தஷ்டி விரதம்		2000
25.சம்ல்கிருத ஸ்வபோதினி -தேவநாகரி -பாடநூல்		2001
26.அக்டோபோதினி - பண்டிதர் ச.ப.சர்மாவின் புதுமுறை சம்ல்கிருத பாடநூல்- கிரந்தம்,நாகரம்		2001
27.மறுமலர்ச்சி கண்ட மாணிக்கம்- ச.ப.சர்மாவின் பணிகள்பற்றிய பல்கலைக்கழக ஆய்வு.2001		

- 28.கிள்டாநாகரிகம், தின்துசாமாப். A | விலாவிடை_2001
(கொண்டு பாகக்கன்)
- 29.கும்பாபிரேஷக் திரியிச் குடாமணி -பாடியல் 2001
- 30.கும்பாபிரேஷக் கிரிபாமஞ்சர்-சம்ஸ்கிருதம் 2001
- 31.நித்யாழா கிரியாமஞ்சர் -சம்ஸ்கிருதம் 2001
- 32.ஆஸ்றல் பல நல்கும் ஆஞ்சனேயர் -தமிழ் 2002

ஸ்ரீ வித்யா கணனி அச்சகப் பதிப்புகள்

- 1.கந்தரலுயதி -நீரவைக்கந்தன் தேவஸ்தானம் -1999
- 2.தமிழிலக்கியத் தொகுப்பு -கலையகம் -1999
- 3.எ' டுக்குடி ஏசல் -நீரவைக்கந்தன் தேவஸ்தானம் -1999
- 4.குமாரகுக்தம் (சம்ஸ்கிருதம்) -நீரவைக்கந்தன் தேவஸ்தானம் 2000
- 5.தேவி பிரதிஷ்டாவிதி (சம்ஸ்கிருதம்) வல்வைமணோகரக்குருக்கள் 2001
- 6.ஸ்தோத்திரமாலா (சம்ஸ்கிருதம்)நீரவை அரசகேசரிப்பிள்ளையார் 2001
- 7.கோண்டாவில் சிவபூதராயர் உண்சல்-ஆலய நீரவாகசபை 2001
- 8.உத்தார் ஆலடிமுருகன் உண்சல் ஆலய இந்துமன்றம் 2001
- 9.தேவி கட்கமாலா ஸ்தோத்தரி நாமார்ச்சனம் (சம்ஸ்கிருதம்)
ந. தாமோதர ஜயர் குடும்பம் 2001
- 10.மாரியம்மன் நாமார்ச்சனை (சம்ஸ்கிருதம்) -
மயிலனி சண்முகானந்தக்குருக்கள் 2001
- 11.ஸ்ரீ சாஸ்தா நாமார்ச்சனைகள் (சம்ஸ்கிருதம்)-
தானு. வாகதேவக் குருக்கள் 2002
- 12.மஹாலக்ஷ்மி நாமார்ச்சனைகள் (சம்ஸ்கிருதம்)-
சபாரத்தினக் குருக்கள் 2002
- 13.ஷண்முகர் ஆஸுமுக அஷ்டோத்தரசத நாமங்கள் (சம்ஸ்கிருதம்)
-நீரவைக்கந்தன் தேவஸ்தானம் 2002
- 14.கல்யாணோற்சவ பத்ததி (சம்ஸ்கிருதம்)
-இந்துமத குருமார் ஒன்றியம் 2002
- 15.கப்பிரமணிய தீரசதி (சம்ஸ்கிருதம்)
- அமரர் செ.தியாகராஜசர்மா நினைவுவிவரியிடு. 2002
- 16.லகு ஸ்ரீசக்ர பூஜை (சம்ஸ்கிருதம்)
- அமரர் சோ.குப்புலக்ஷ்மிய்மா நினைவு வெளியிடு 2002
- 17.ஸ்தோத்தரி மனுஜரி (சம்ஸ்கிருதம்)
- அமரர் சி.பாமேஸ்வரசர்மா நினைவு வெளியிடு 2002
- 18.லகு ஸ்ரீசக்ர பூஜை (சம்ஸ்கிருதம்) (சிறுத்திய 2ம் பதிப்பு) 2002

அடுத்த இதழில்.....

சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்காக

இலக்கணக் குறிப்புக்கள்.

இலக்கியப் பகுதிகள்.

சிவாச்சாரிய மாணவர்களுக்காக

பத்ததிகளிலிடம்பெறும் சங்கேத வார்த்தைகள்
மற்றும் சம்கோடுப் வார்த்தைகள்.

கிரியா விளக்கங்கள்

இந்துநாகரிக மாணவர்களுக்காக

சுருக்கமான சில குறிப்புக்கள்

வைஷ்ணவம் பற்றிய சில குறிப்புக்கள்

தமிழ் கற்கும் மாணவர்களுக்காக

இலக்கண இலக்கியத் தகவல்கள்

சம்ஸ்கிருதம் வளர்த்த சான்றோர்கள் - தொடர்

குறுக்கெழுத்துப்போட்டி

பொது அறிவுப் போட்டி

ஆலயக் கிரியைகளில் காணப்படும்

முரண்பாடுகள்- புதிய விவாதம்.

தவறான பெயர்களைத் திருத்தவேண்டாமா?-கட்டுரை
லலிதா த்ரிசதியின் இலக்கியச் சிறப்பு - கட்டுரை
ஆஹுமக நாவலர் பாராப்திய அஷ்டப் பிரகரணம் - கட்டுரை
சவாமி விவேகானந்தரின் பேச்சைக் குழப்பிய

பேரினவாதிகள் - பலர் அறியாத பழைய தகவல்
புதிய நூல் அறிமுகம்

அறிஞர்களின் செவ்விகள்

எமது சர்வதேச பிரதிநிதிகள்

மல்வத்தை பீடாதிபதிக்கு வடமொழியில் ஒரு வரவேற்பு
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் புருக்கணிப்பு

கீன்னும் பல புதுமையான பழைமைகள்.

ஆவலோடு எந்றபார்த்திநங்கள்

ஐப்பசி மார்க்காடு இதழ் ஒக்டோபர் 2002 இல்.